ஸ்ரீ

சகாதேவர் அருளிச்செய்த

தொடுகுறி சாஸ்திரம்

111	112	113	114	121	122	123	124
131	132	133	134	141	142	143	144
211	212	213	214	221	222	223	224
231	232	233	234	241	242	243	244
311	312	313	314	321	322	323	324
331	332	333	334	341	342	343	344
411	412	413	414	421	422	423	424
431	432	433	434	441	442	443	444

ரத்தினம் பிரஸ் (பிராஞ்ச்)

65, திருப்பள்ளி தெரு, மதராஸ்-1.

விலை] *1952* [0-4-0

நான் முகம்

விருத்தம்

பூலோக மானிடர்கள் பிழைக்கவேண்டி பொய்யுரையாப் பாண்டவருக் கிளையதம்பி, சாலோக சாஸ்திரமுந் தெரிந்த ஞானி சாஸ்திரத்தின் கொடியுடைய சகாதேவன்காண், காலாகாலத்தி னுட .நிலைமைகாண கார்மேக வண்ணனது கருணைகொண்டு, மேலான தொடுகுறியை மொழிந்ததாலே மேதினியி லேகாம் பரம் வெளியிட்டானே.

சாமியென்று வுள்ளன்பு யிருக்கவேணும் சக்ரவர்த்தியானு லும் பக்திவேணும், காமிகளாய்த் திரிபவர்க்கு வெட்கமில்லை கைகண்ட தொடுகுறியோ கடப்பதில்லை, பூமியிலே யிந்நூல்தான் வெளிவந்தாலும் புத்தியில்லா மூடருக்கும் புலப்படாது, சுவாமி யுட மூத்தவனு ரருளினலே சாற்றினேன் சகாதேவன் வாக்கைப் பாரே. 2

பாரப்பா வாக்குநிலை கண்டபோதும் பந்தயமாய்ச் சூதாடும் வேளைப்போதும், தூரப்பா துகிலதனைக் களையும்போதும், துணை யிழந்து வனவாசம் போகும்போதும், சீரப்பா விராடனிடம் சேரும்போதும் சிற்றமராம் மாடுபிடி சண்டைபோதும், ஆரப்பா கார்மேகன் கார்ப்பேனென்று அருகிருந்து சொன்னதொடு குறியிதாமே. 3

தொடுகுறியின் சாஸ்திரத்தை துணையினலே தொல்லுல கைப் பறிகொடுத்தேது மஞ்சவில்லை, வடிவான தொடுகுறியின் வலுவினலே வனவாசம் சென்றவரும் வாடவில்லை, படியின் மிசை சகாதேவ னெழுதிவைத்த பாங்கான கணிதவகை தொண் ணூற்ருறில் அடைவான தொடுகுறியே போதுமென்று அன் புடனே நாதாக்க ளடுத்திட்டாரே. 4

நாதாக்க ளடுத்தமொழி பொய்யாகாது நம்பாத மடை யருக்கு மெய்யாகாது, வேதாந்த ஞானிசகா தேவனலே விளம் பியவித் தொடுகுறியோ வீண்போகாது, ஆதாயமிதைவிடவே றினங்கிட்டாது அண்டசராசரத்திற்கு மடுத்தநூலாம். தீது டனே நன்மைரெண்டு தெரிந்துகொள்ள தெளிவாக விவர மதை தெரிவிப்பேனே. 5

தெருகிடவே வட்டமாய் மெழுகிமைந்தா தெரிவையர்கள் மஞ்சளினல் கணேசர் வைத்து, அருகினிலே தாம்பூலம் கதலி

வெல்லம் அணுவேணும் கற்பூரங் கொளுத்திவைத்து, பரிவாக
நீ வணங்குங் குலதெய்வத்தைப் பாண்டவரைச் சிந்தையிலே
பதியவைத்து, சிறுபயலாங் கன்னியிடம் மலரையீந்து சக்கரத்தி
லெதுவேனுந் தீண்டச்சொல்லே. 6

தீண்டியதோர் லக்கமதை குறித்துக்கொள்ளு தெய்வமொழி புட்டிதனைத் தேடிப்பாரு, வேண்டியே தொட்டதொரு லக்கம் போலே வருகின்ற செய்யுள்தனை வாசித்தாக்கால், காண்டீபன் தம்பியுட கருணையாலே கலக்கமது விலகுமடா கண்ணுடிபோலே பாண்டவர்கள் தொடுகுறியைப் பரிட்சிப்போர்க்கு பத்தினி திரௌபதை கிருபை பலிக்கும்பாரே.

கால நிலை

வாரம்	இராகு காலம்	எமகண்டம்	குளிகன்	அர்த்தப் ப்ரகர்னன்
ஞாயிறு	4-30 6	12 1-30	3 4-30	10-30 12
திங்கள்	7-30 9	10-30 12	1-30 3	9 10-30
செவ்வாய்	3 4-30	9 10-30	12 1-30	7-30 9
புதன்	12 1-30	7-30 9	10-30 12	6 7-30
வியாழன்	1-30 3	6 7-30	9 10-30	3 4-30
வெள்ளி	10-30 12	3 4-30	7-30 9	1-30 3
சனி	9 10-30	1-30 3	6 7-30	12 1-30

மேற்குறித்த இராகு எமகண்டம் நீக்கி குளிகை காலத்தில் சுபகாரியங்களைச் செய்யலாம்.

சீதா சக்கரம்

1	7	8
3	2	6
5	9	4

1-லாபம். 4-பீடை. 7-தனம்.
2 நாசம். 5-க்ஷேமம். 8-மரணம்.
3-சிநேகம். 6-கலகம். 9-பிரீதி.

இந்த சீதா சக்கரத்தில் கண்ட நெம்பரை ஒரு சிறுவனைக் கை கால் சுத்திசெய்து வரச்சொல்லி ஒரு புஷ்பங் கொடுத்து நெம்பரை பூணச்சொல்லி பலன்களைத் தெரிந்து கொள்ளவும்.

ஸ்ரீ

சாஸ்திரக் கொடியோனாகிய சகாதேவர்

அருளிச்செய்த

தொடுகுறி சாஸ்திரம்

நன்மை தீமை அறியும் சக்கரம்

111	112	113	114	121	122	123	124
131	132	133	134	141	142	143	144
211	212	213	214	221	222	223	224
231	232	233	234	241	242	243	244
311	312	313	314	321	322	323	324
331	332	333	334	341	342	343	344
411	412	413	414	421	422	423	424
431	432	433	434	441	442	443	444

விருத்தம்

பேர்வளரும் ஆறென்னும் சாஸ்திரத்தில்
பேசியதோர் தொடுகுறியின் பெருமைகேளீர்
சீர்வளரும் ஐவருக்கு மிளையதம்பி
சிரஞ்சீவி சகாதேவர் சொன்னவாக்கு
கார்வளர்போல் கண்டுமனந் தெளிவதற்கு
கருணைமொழி சிவனயன்மால் குகனுஞ்சாட்சி
தார்வளர்மேல் யிப்பொருளை வெளியாய்ச்செய்ய
தகுபஞ்ச பாணிசுதன் காப்புதானே.

காப்பு விருத்தம்

பஞ்சபாண் டவரின்பாதம் பலதினந் தொழுதுபோற்றி
துஞ்சமா யெவர்க்குநன்மை தொடுகுறி நூலைச்சொல்ல
செஞ்சிமா நகரம்வாழும் சிறுவனேகாம் பரன்றான்
தஞ்சமாய் குருவின்பாதம் தாள்பணிந் தேற்றினேனே.

111—வது

அறியவே நூற்றுபதி னொன்றைத் தொட்டாய்
அப்பனே கேட்குமொரு செய்திகேளு
குறைவின்றி காரியங்கள் ஜெயமேயாகும்
கொற்றவனே ஒருவருடம் குறைவேயில்லை
பெருமையுடன் யெதிரியைநீ வெல்வாயப்பா
பேசியதோர் நாள்கிரகம் வீட்டுநன்மை
குருமொழிபோல் சொன்னகுறி வுண்மைகாண
குறிப்புண்டு வலதுதோளில் மச்சந்தானே.

வசனம். நீ நினைத்த காரியம் ஜெயமாகும். எதிரியைவெல் வாய் நீ தொட்டவேளையும் நன்றாயிருக்கிறது. உன் வீட்டுக்காரி யமும் ஜெயமாகும். இந்த ராசி உனக்கு ஒருவருடம் குறைவில் லாமல் இருக்கும். இதற்கு அடையாளம் வலது புஜத்தின் பேரில் மச்சம் இருக்கும் பார்க்கவும்.

112—வது

நன்மையென்ற யோசனையை மனதிலெண்ணி
நாட்டமாய் நூற்றுபனி ரெண்டைத் தொட்டாய்
உன்னுடைய மனம்போலே முடியாதப்பா
ஒருவரா க்ஷேபனையால் திண்ணமாகும்
மன்னவனே யுன்மனைவி வுளவுமுண்டு
மாகாளி யுருவமதை படைத்தமாது
தன்மையாம் மனம்போலே நடப்பதற்கு
தளராமல் தேவதைக்குப் பூசைபோடே.

வ-ம். நல்ல காரியத்தை மனதில் நினைத்து தொட்டதால் அந்த காரியங் கைகூடாது. அது ஏனென்றால், உன் பெண்சாதி நடுவில் தூதாயிருக்கிறாள். ஆகையால் அந்தகாரியம் தாமதத்தில் கூடும். குலதேவதைக்கு பூசைபோடு பலிக்கும்.

113—வது

கேளப்பா நூற்றுபதின் மூன்றைத்தொட்டு
கண்மணியே கேட்குமொரு சேதிகேளு
தாளப்பா புத்திரர்கள் தழைத்துவாழ்வாய்
தனலாபங் குறைவில்லை மிகவேயுண்டு
மீளப்பா ஜெயகால முதவியாச்சு
மைந்தனே படுந்துன்பம் விலகிப்போச்சு
கேளப்பா சொன்னமொழி நம்பிப்பாரு
கிருபையோடு குருமுனியுங் காப்பார்தானே.

வ-ம். நீ தொட்டகுறி தனலாபங் கிடைக்கும். புத்திர பாக்கியமுண்டு, மனக்கவலை நீங்கி சந்தோஷமடைவாய், உனக்கு கிரகங்கள் நன்றாயிருக்கிறது. அதனால் சுகம் உத்தமம்.

114—வது

மைந்தனே நூற்றுப்பதி னாலைத்தொட்டாய்
மகாநன்மை வருத்தமது விலகிப்போச்சு
சிந்தையது களித்திடுவாய் லாபமுண்டு
சீமான்போ லுனக்கொருவர் உதவியாவார்
வந்திடுவா ரின்னமூன்று மாதத்தின்மேல்
வளமாக குருவுனக்குப் பலனைக்கூட்ட
இந்தவிதம் யார்சொல்வார் சித்தர்சொல்வார்
இயம்பியதோர் சகாதேவர் நூலைநம்பே.

வ-ம். நினைத்தகாரியம் நன்மையாகும், அது ஒரு சிநேகிதரால் உதவியாகும் லாபங்கிடைக்கும். உனக்கு இன்னம் மூன்று மாதத்தின்மேல் குரு நல்லவனாக வருவார் உத்தமம்.

121—வது

தொட்டதொரு லக்கத்தின் விவரங்கேளு
தொல்லையென மனவருத்தம் விலகிப்போச்சு
இஷ்டகுல தேவதைக்கு பூசைபோடு
யெதிர்படவே சிநேகிதரால் உதவியாகும்
நஷ்டமில்லை வியாபாரம் பலிக்குமப்பா
நயமென்றே வுன்மொழியை நம்புவார்கள்
கெட்டியென்றே முன்னோர்கள் சொன்னவாக்கை
கண்மணியே நம்பியுந்தன் கவலைதீரே.

வ-ம். நீ தொட்ட லக்கத்தில் மனவியாகூலந் தீரும். ஒரு சிநேகிதனால் உதவியுண்டு லாபங் கிடைக்கும். குலதேவதைக்கு பூசை போடவும். சகலமுங் கைகூடுமென்று முன்னோர்கள் கூறுகிறார்கள் உத்தமம்.

122—வது

நூற்றுடனே யிருபத்து ரெண்டைத் தொட்டாய்
நம்பியதோர் வியாபாரம் வலுத்தமாகும்
தோற்றதொரு பொருளெல்லாம் வந்துசேரும்
துணையென்று ஒருவரையும் நம்பவேண்டாம்
நேற்றியதாய் வுன்மனந்தான் ருசிக்கப்பேசு
நஷ்டமதை வைத்திடுவார் சிநேகரப்பா
பார்த்திடுவாய் சொன்னமொழி நம்பிநீயும்
பாலகனே யிதன்பரிட்சை பாரின்மீதே.

வ-ம். நினைத்தகாரியம் பலிக்கும். வியாபாரம் விருத்தியாகும். கைவிட்டுப் போனபொருள் வந்துசேரும். சிநேகிதரை நம்ப வேண்டாம். நல்லவராகப் பேசி மோசம் செய்வார்.

123—வது

துன்பமது உன்னைவிட்டு விலகிப் போச்சி
தொட்டதொரு குறியினிட னன்மையாலே
இன்பமுறு பந்துவுக்கு ஆருச்செய்கை
யிருக்குதப்பா உன்னிடத்தில் விட்டுநீக்கு
தென்புறவே யின்னமைந்து தினத்திற்குள்ளே
துலைவிலிருந்து சேதிகண்டு மகிழப்போருய்
அன்புறவே யினிவுனக்குக் குறைவேயில்லை
ஆதிசிவன் சாட்சியதா யறையக்கேளே.

வ-ம். இப்போது தொட்டகுறியால் மனக்கவலை தீரும். ஆனல் உன்னிடத்தில் ஒரு கெட்ட செய்கையிருக்கிறது. அதில் உன்னுடைய பந்துக்களுக்கு விரோதமாயிருக்கிருய். அச்செய்கையை நீக்கிவிட்டால் இன்னம் ஐந்து தினத்திற்குள் துலைவிலிருந்து நல்ல சேதிவரும் சந்தோஷப்படுவாய்.

124—வது

அஞ்சாதே தொட்டதொரு குறியைக்கேளு
அப்பனே யினியொன்றுங் குறைவேயில்லை
வஞ்சனைசெய் பகையாளர் வுறவேயாவார்
வகைதப்பிப் போனபொருள் வந்துசேரும்
நெஞ்சதனில் நினைத்ததொரு யெண்ணங்கூடும்
நினைக்கவே செய்தொழிலும் லாபங்காணும்
கொஞ்சநாள் கழியயிவ் வருடங்கூடும்
குருமுனியின் சாட்சியதாய்க் கூறினேனே.

வ-ம். நீ தொட்டகுறி நூற்றிருபத்திலாகையால் இனி உனக்குக் குறைவில்லை. பகையாயிருந்தவர்கள் உறவாகுவார்கள். உன் கைவிட்டுப் போனபொருள் வந்து சேரும். செய்தொழிலில் லாபங் கிடைக்கும். நினைத்த காரியம் இந்த வருடம் கைகூடும் குலவிர்த்தியாகும் உத்தமம்.

131—வது

தொட்டகுறி நூற்றுமுப்பத் தொன்றதாலே
தோஷமில்லை யெண்ணமது முடியுமப்பா
விட்டுதப்பா நவக்கிரகப் பூசைசெய்ய
வெகுநாளாய் வுன்னைத்தொட்ட பீடையெல்லாம்
பொட்டெனவே பின்ஞெருத்தி சிநேகமாவாள்
பொருளுடனே லாபம்வரும் கவலைவேண்டாம்.
யிட்டமுடன் யிந்நூலை நம்பிஞேர்க்கே
யென்னுளுங் குறைவில்லை யென்ருர்தானே.

வ-ம். நீ தொட்ட குறியால் ஜெயமாகும். பெருத்த ஆலோசனை பண்ணியிருக்கிருய். அது ஒரு பெண்ணுல் முடியும். நீ நவக்கிரகபூசை செய்துவரவும் ஜெயமாகும் உத்தமம்.

132—வது

மத்திபம். நூற்று முப்பத் திரண்டில்
  மனவருத்தம் தொட்டகுறி பொருளும் நஷ்டம்
சித்தமுங் கலக்கமாய் வியாதிசேரும்
  செய்தொழிலுங் கைவிட்டுச் சேருமப்பா
உத்தமனே வுன்மனைவி பகையாளாவாள்
  உலகமகிழ் தொடுகுறியின் வுண்மைசொன்னேன்
முத்திபெற்ற முன்னோர்கள் சொன்ன நூலை
  மூடரல்லோ பொய்யென்று மொழிகுவாரே.

வ-ம். நீ நினைத்தகாரியம் ஆகாது பொருள் நஷ்டம் வரும். திரேகம் அசௌக்கியமாய் வியாதி வரும். உன் பெண்சாதியும் பகையாவாள், செய்தொழிலுங் கைவிட்டுப் போகும் மத்திபம்.

133—வது

காணவே நூற்றுமுப் பத்திமூன்று
  கண்மணியே தொட்டதினுல் நன்மையுண்டு
வேணவே பெரியோரா லுதவியாகும்
  வருகுமொரு யெதிரியைநீ வெல்வாயப்பா
தோணவே உந்தன்குல தேவதைக்கு
  தொழுதுமே பூசைசெய்து வந்தாயானுல்
பூணவே லாபமுண்டு வீட்டுநன்மை
  புண்ணியனே சொன்னமொழி நம்பிப்பாரே.

வ-ம். நீ நினைத்தகாரியம் ஜெயமாகும். ஒரு பெரிய மனுஷர் உதவியாவார். உன்னெதிரியை வெல்வாய். ஆனுல் உன் வீட்டுக் காரியமும் நன்மையாகும். குலதேவதைக்கு பூசைப்போடவும் உத்தமம்.

134—வது

அறியவே நூற்றுமுப் பத்திநாலை
  அப்பனே தொட்டதொரு செய்திகேளு
தெரியவே வியாபாரம் விருத்தியாகும்
  தங்குகின்ற சிநேகத்தின் பீடைநீங்கும்
வருகுமொரு யெதிரிகளும் விலகிநிற்பர்
  வையமிசை புத்திரரைப் பெற்றுவாழ்வாய்
குருமொழிபோல் சகாதேவன் சொன்னவாக்கு
  குவலயத்திற் கண்டுமன மகிழுவாயே.

வ-ம். நினைத்தகாரியம் ஜெயமாகும். வியாபார விருத்தியாகும். உன்னெதிரிக ளெல்லாம் விலகிப்போவார், உன் திரேகபீடையு மொழியும். புத்திரபாக்கிய முண்டாகும். இதுகளெல்லாம் நாளுக்கு நாள் கைகூடும் உத்தமம்.

141—வது

எண்ணிவந்த விவாகமது கூடுமப்பா
யிசையவே நீதொட்ட குறியினாலே
பண்ணவே லாபம்வரும் கவலைவேண்டாம்
பகையாளர் அண்ணன்தம்பி யுறவேயாவர்
நண்ணியே பந்துஜனம் வுறவேயாவார்
நஷ்டமில்லை எத்தொழிலும் பலிக்குமப்பா
கண்மணியே ஒருவரது சகாயம்வேண்டாம்
கருத்ததுபோல் நடத்திமனக் கவலைதீரே.

வ-ம். நீ தொட்டகுறி நூற்றுநாற்பத்தி ஒன்றாகையால் நினைத்துவந்த கல்யாண காரியம் முடியும். தனலாபங் கிடைக்கும். பகையாயிருந்த அண்ணன் தம்பிகள் உறவாவார்கள். பந்துஜனம் உதவியாகும் தைரியம் விடவேண்டாம். ஒருவர் தாட்சண்ய மில்லாமல் நடத்தலாம் ஜெயமாகும் உத்தமம்.

142—வது

சீராக தொட்டகுறி செய்திகேளு
செல்வமது பெருகுமடா விவாகங்கூடும்
தேராமல் வாழ்ந்திடுவாய் துணிவாய்நீயும்
துணைகொண்ட சிநேகிதனை நம்பவேண்டாம்
நேராக முன்னொருநாள் மோசம்போனாய்
நாட்டமதை வீட்டின்மேல் வைத்துக்காரு
பேராக அம்மனைநீ பூசைசெய்ய
பலிக்குமடா சகலமும்நீ பயப்படாதே.

வ-ம். நீ தொட்ட லக்கம் நூற்று நாற்பத்திரண்டாகையால் தனலாபங் கிடைக்கும். விவாகங் கூடும். ஆனால் நீ ஒரு சிநேகிதனை நம்பியிருக்கிராய். அவன் கெட்ட யெண்ணம் வைத்திருக்கிறான். அவனை நம்பவேண்டாம். அதேனென்றால் நீ முன்னொரு தடவை மோசம் போயிருக்கிறாய். வீட்டுக்கியாபகமாயிரு. அம்மனைப் பூசைசெய்ய சகலமும் நன்மையாகும்.

143—வது

நூற்று நாற்பத்தி மூன்றைத் தொட்டதால் கூறக்கேளாய்
தோற்றிடும் பொருளுஞ்சேரும் தர்மவான் சிநேகமாவான்
தேற்றிய கஷ்டந்தீரும் திரவிய லாபமாகும்
ஆத்திரப்படவே வேண்டாம் அம்மனைப் பூசைசெய்யே.

வ-ம். நினைத்த காரியம் ஜெயமாகும், நல்ல தர்மமுள்ள சிநேகிதரால் உதவியுண்டு. மனக்கவலைத் தீரும், தனலாபங் கிடைக்கும். உன்னுடைய குலதேவதைக்கு பூசைபோட சகலமும் கைகூடும்.

144—வது

கண்மணியே நூற்றுநாற் பத்திநான்கை
கருத்துடனே தொட்டதினால் வருத்தமில்லை
பண்ணவே பெரியோரால் உதவியுண்டு
பலமான உத்தியோகங் கிடைக்குமப்பா
எண்ணங்கள் வெவ்வேறு யெண்ணவேண்டாம்
எத்தொழிலைச் செய்தாலும பலனேகாணும்
திண்ணமென்று மூடரல்லோ இதனைச்சொல்வார்
தெரிந்தவர்க்கு இந்நூலே சிரேஷ்டந்தானே.

வ-ம். நினைத்தகாரியம் ஜெயமாகும், ஒரு பெரிய மனுஷரால் உதவியாகும், பலமான உத்தியோகங் கிடைக்கும், வியாபாரம் விருத்தியாகும், தனலாபங் கிடைக்கும், வீடடுக் காரியம் ஜெயமாகும்.

211—வது

சித்தத்தில் நினைத்ததொரு எண்ணங்கூடுஞ்
ஜெயமாகும் குடும்பமது விருத்தியோடே
புத்திரரை மிகப்பெறுவாய் பொருளுஞ்சேரும்
போரேனென்ற வெளியூரின் ஆசைநீக்கு
உத்தமனே உன்னிடத்தில் தேவபூசை
உறுதிகொண்ட எண்ணத்தால் போகொணுது
பத்தியாய் நாற்பத்தி ஐந்துநாளும்
பாலகனே ஒழிய கைகூடும் பாரே.

வ-ம். இருநூற்று பதினொன்றைத் தொட்டதால் நினைத்த காரியங் கைகூடும், குடும்ப விருத்தியாகும், புத்திர லாபமுண்டு. ஆனால்நீவெளியூர்போகஎண்ணங்கொண்டிருக்கிருய் அதுகூடாது ஏனென்ருல் உன்னிடத்தில் தேவதைபூசை இருக்கிறது. அதனுல் இன்னும் நாற்பத்தைந்து நாள் கழிந்தால் கைக்கூடும் உத்தமம்.

212—வது

மன்னவனே நீதொட்ட லக்கத்தாலே
மனவருத்தம் சீக்கிரத்தில் தீருமப்பா
சொன்னபடி பொருள்சேரும் குடும்பவிர்த்தி
சுத்தமுள்ள வீட்டுக்கா ரியமும்நன்மை
உன்னுடைய ஜென்மத்தை விட்டுராகு
ஒழிந்திடுவான் யின்னமெட்டு தினத்திற்குள்ளே
தன்மையுடன் தொடுகுறியின் உண்மைப்பாரு
தப்பினுல் சாஸ்திரத்தைச் சுட்டுப்போடே.

வ-ம். நீ தொட்ட லக்கம் இருநூற்று பன்னிரெண்டாகை யால் மனக்கவலை தீரும். தனலாபங் கிடைக்கும். குடும்ப விர்த்தி யாகும், வீட்டுக்காரியஞ் ஜெயமாகும். உன்னுடைய ஜென்மத் தில் இராகுயிருக்கிறன் ; இன்னம் எட்டு தினத்தில் ஒழிகிறன்.

213—வது

இருநூற்று பதின்மூன்றைத் தொட்டதாலே
எத்தொழிலை செய்தாலும் அதிகலாபம்
உறவற்றுப் போனபொருள் வந்துசேரும்
உத்தமனே வெளியூரில் கிடைக்கும் லாபம்
தெரிவித்தேன் உனக்கெதிரி யொருவனுண்டு
தம்பியடா அவனையும்நீ நம்பவேண்டாம்
அறிவித்தேன் தைரியத்தைநீ விடவேவேண்டாம்
அப்பனே பொருளொன்று நஷ்டமாமே.

வ-ம். நீ தொட்ட குறியில் லாபங்கிடைக்கும், கைவிட்டுப் போன பொருள்வரும், வெளியூரில் லாபங்கிடைக்கும், நீயும் தைரியம் விடவேண்டாம். ஆனுல் உனக்கு முன்னதாய் ஒரு பொருள் நஷ்டமாகும். அதற்கு பயப்படவேண்டாம், பின்னுல் லாபங்கிடைக்கும் உத்தமம்.

214—வது

இருநூற்று பதினுன்கைத் தொட்டதாலே
யெவ்வளவோ ஒருவருஷம் வருத்தப்பட்டாய்
குறைவின்றி கேட்ட நாள் தொடங்கியப்பா
கொற்றவனே யேழுநாள் கழிந்ததானுல்
பிரியமுட னிரண்டாண்டு குறைவேயில்லை
பட்டதொரு துன்பமெல்லாம் விலகிப்போச்சு
மர்மமெல்லாம் வழியாகச் சொன்னேனப்பா
மைந்தனே விட்டதொழில் மகிழ்ந்துசெய்யே.

வ-ம். நீ தொட்டது என்னவென்றுல் நீ ரொம்பவும் ஒரு வருஷம் வருத்தப்பட்டாய், வருத்தம் நீங்கிவிட்டது, இப் பொழுது நீ கேட்டநாள் தொடங்கி இன்னும் ஏழுநாள் கழிந் தால் இரண்டுவருஷம் குறைவில்லாமலிருப்பாய், நீ முன்னே செய்த தொழிலை விட்டிருக்கிறுய் அதைச் செய்யவும், சகலமும் நன்மையாகும் உத்தமம்.

221—வது

மண்டலத்தின் தொடுகுறியின் மர்மங்கேளாய்
மர்மமாய் நினைத்தபொருள் முடியாதப்பா
விண்டதப்பா யெத்தொழிலும் பலியாதென்று
வீணுக பலர்சொல்லைக் கேட்கவேண்டாம்
சண்டையது சிநேகிதத்தில் நேருமப்பா
சனியனுட கூத்தாலே உந்தனுக்கு
கண்டதொரு யிம்மாதங் கழிந்ததானல்
கண்மணியே கவலையெல்லாங் கடந்துபோமே.

வ-ம். நீ தொட்டகுறி இருநூற்றுயிருபத்தொன்ருகையால் நினைத்தகாரியம் கைகூடாது. எந்த வேலைசெய்தாலும் பலியாது. ஒருவர் சொல்லைக் கேட்கவேண்டாம். சிநேகித காரியத்தில் சண்டையாகும். ஆனல், நீ கேட்டநாள் துடங்கி முப்பதுநாள் போனல் பலிக்கும் மத்திபம்.

222—வது

தொட்டதோர் குறியினலே துன்பமும் மிகவுண்டாகும்
மட்டது யெடுத்தவேலை மத்திப மபாயம் நேரும்
கெட்டதோர் யெண்ணமுந்தன் கருத்தினில் கூடிவாழும்
விட்டிட வந்தயெண்ணம் வெகுசுக மென்ருர் முன்னேர்.

வ-ம். நீ இருநூற்று இறுபத்திரண்டைத் தொட்டதால் எந்த வேலை செய்தாலுங் கைகூடாது அபாயம் வரும், உன் மனதில் கெட்ட எண்ணமிருக்கிறது. அந்த எண்ணத்தை விட்டுவிடு சுபம்.

223—வது

தொட்டதோர் குறியினலே துலைந்தது துன்பமெல்லாம்
விட்டது கிரகமெல்லாம் வந்தது நல்லகாலம்
சட்டென பதறவேண்டாம் சகலமுங் கைதான்கூடும்
பொட்டென வுரைத்தவாக்கை புத்தியில் மதித்துப்பாரே.

வ-ம். நீ தொட்டகுறி இருநூற்று இருபத்திமூன்ருகையால் நினைத்தகாரியஞ் ஜெயமாகும். உன்னுடைய கிரகமெல்லாம் நன்ருயிருக்கிறது. தனலாபங் கிடைக்கும் குறைவில்லை உத்தமம்.

224—வது

எண்ணியே தொட்டலக்கம் எடுத்ததோர் வேலைசாயும்
நண்ணியே யொருவருக்கு நல்லுப காரஞ்செய்ய
பண்ணிய யெண்ணந்தன்னை பகர்ந்து நீபரிந்துசெய்ய
திண்ணமும் வாராதப்பா ஜெயமது பலிக்கும்பாரே.

வ-ம். இருநூற்று இருபத்திநான்கைத் தொட்டதால் அட்டியில்லாமல் எடுத்தவேலை முடியும். ஆனல் நீ ஒருவருக்கு உப

காரஞ் செய்ய எத்தனித்திருக்கிருய் அதை ஆலோசித்துச் செய்ய வும் நன்மையாகும்.

231—வது

பலித்தது தொட்டலக்கம் பகையது தொலைந்துபோச்சு
கெலித்தது நினைத்தவேலை கொஞ்சநாள் கழியக்கூடும்
சலித்திட வேண்டாமையா சாஸ்திர மொழியைப்பாரு
நிலைத்திதை நம்பினோர்க்கு கென்னுளுமே சுகமென்ருரே.

வ-ம். இருநூற்று முப்பத்தொன்றைத் தொட்டதால் நினைத்த காரியஞ் ஜெயமாகும். நீ ஒரு காரியத்தைப்பற்றி நினைத் திருக்கிருய் அது இன்னும் கொஞ்சநாளில் கைகூடும். பயப்பட வேண்டாம் உத்தமம்.

232—வது

இக்கட்டுங் துலைந்துபோச்சு எடுத்ததோர் பேரஞ்சாயும்
திக்கெட்டுங் கீர்த்திபெற்ற தீரமு மிகவுண்டாகும்
பக்குவ மானவீட்டில் பலித்தது கிரகமெல்லாம்
சிக்கென வாழ்ந்தையாஞல் செல்வமும் பெருகுமென்ருர்.

வ-ம். நீ தொட்டது இருநூற்று முப்பத்திரண்டாகையால் மன்வருத்தம் நீங்கிவிட்டது ஜெயகால முதவியாயிற்று கிரகங் கங்கள் நல்லவீட்டி லிருக்கின்றது தனலாபங் கிடைக்கும் உபாய மாய் வரவும்.

233—வது

அறிந்திடுவாய் நீ தொட்ட குறியின்வுண்மை
அலட்டுதப்பா உன்மனதில் விசனமொன்று
தெரிந்திடுவாய் வெளியூரின் விசனமொன்று
தக்கசிநே கிதன்பிரிந்த விசனமொன்று
துறந்திடுவா யின்னொருவன் சிநேகமாவான்
துஷ்டனப்பா வுனக்கெதிரி யவனேயாகும்
பிரிந்திடுவாய் அவனையும் நீ விட்டுநீங்க
பேசியயித் துன்பமெல்லாம் விலகிப்போமே.

வ-ம். நீ தொட்டகுறி இருநூற்று முப்பத்திமூன்ருகையால் உன்மனதில் விசனமொன்று, வெளியூர் விசனமொன்று, நல்ல சிநேகிதனைப் பிரிந்த விசனமொன்று யிருக்கிறது. ஆனல் இப் போது ஒரு சிநேகிதனைக்கூடியிருக்கிருய் அவன் உனக்கு வைரியா யிருக்கிருன். அந்த சிநேகிதத்தை விட்டு நீக்கவும் பலிக்கும்.

234—வது

ஜெயமதுபலித்துப்போச்சு சித்தமுங்கலங்கவேண்டாம்
நயமுடனிரண்டுபக்கம் லாபமும் கிடைக்குமப்பா
தயவதுஉள்ளோன்நல்ல தர்மவான்சிநேகமாவான்
பயமதுவில்லைசத்துரு பாவியுந்துலைவானென்ருர்.

வ-ம். இருநூற்று முப்பத்திநான்கைத் தொட்டதால் உனக்கு இரண்டுபக்கம் லாபங் கிடைக்கும். நல்ல சிநேகிதர் கூடுவார் அதனுல் உன் மனக்கவலை தீரும். உன் சத்துரு நாசமாவான் ஜெயமாகும்.

241—வது

கேளப்பா தொட்டதொரு குறியைச் சொல்வேன்
கண்மணியே விவாகத்தின் விசனமொன்று
கேளப்பா வெளியூரின் விசனமொன்று
கருத்துள்ள சிநேகிதன்மேல் விசனமொன்று
கேளப்பா உன்னுடைய குடும்பந்தானே
கெடுதிசெய்ய உனக்கெதிரி யொருவனுண்டு
கேளப்பா அவனையும் நீ விலக்கிவிட்டால்
கவலையெல்லா மொழிந்து சுகப்படுவாய்தானே,

வ-ம். நீ தொட்டகுறி இருநூற்று நாற்பத்தி ஒன்றுகையால் உனக்கு விவாகத்தின் விசனமொன்று. இன்னும் உன் குடும்பத்தில் ஒருவனிருக்கிறுன் அவன்கெட்ட எண்ணம் வைத்திருக்கிறுன் அவனை விட்டு நீங்கினுல் சுகப்படுவாய் நம்பு.

242—வது

குறைவதுயில்லையென்று கூறியமொழியைநம்பு
பெருமையாய்வீட்டிறசொன்ன பேச்சதுமுடியுமப்பா
மர்மமுங்கவலைதீரும் மறறவர்தன்னைக்கொண்டு
தருவனயோசித்தாலுந் தாட்டியாய்முடியுந்தானே.

வ-ம். நீ தொட்டலக்கம் இருநூற்று நாற்பத்திரண்டாகையால் மனக்கவலை தீரும். வீட்டில் யோசித்த காரியஞ் ஜெயமாகும். இல்லாவிட்டால் இன்னும் யாரையாவது கொண்டு யோசித்தாலும் முடியும் எதிரி நாசமாவான்.

243—வது

இருநூற்று நாற்பத்தி மூன்றைத் தொட்டாய்
எத்தொழிலைச் செய்தாலும் பலிக்குமப்பா
தருணத்தில் தனலாபந் தேகாரோக்யம்
தம்பியடா விட்டகா ரியமுமாகும்
அறியவே உத்தியோகம் புத்திரபாக்கியம்
அப்பனே தடையின்றி யாகுமப்பா
தெரியவே தைரியத்தை விடவேவேண்டாம்
தடையின்றி நினைத்ததொழில் செய்துப்பாரே.

வ-ம. நீ தொட்ட சாஸ்திரத்தில் புத்திரபாக்கியம் உண்டாகும். தேக சௌக்கியமாகும். உத்தியோகங் கிடைக்கும். தனலாபங் கிடைக்கும். எந்தவேலை செய்தாலுஞ் ஜெயமாகும். விபரித்துச் செய்யலாம். தைரியம் விடவேண்டாம் நம்பு உத்தமம்.

244—வது

சித்தமது கலங்காதே அப்பாகேளு
செல்வமது பெருகுமடா தொட்டலக்கம்
உத்தமனே கிரகங்கள் பலனைக்கூட்டும்
உறவுகொண்டு சிநேகிதனை நம்பவேண்டாம்
பத்தியவ னுனைக்கெடுக்க எண்ணங்கொள்வான்
பாலகனே அவனுறவை நீக்கிவிட்டால்
எத்தொழிலைச் செய்தாலும் பலிக்குமென்று
இயம்பிய சகாதேவர் நூலைநம்பே.

வ-ம். நீ தொட்ட லக்கம் இருநூற்று நாற்பத்தினான்காகையால் உன் பீடை துலைந்துபோயிற்று. கிரகங்கள் நல்லதாயிருக்கிறது. நீ ஒருவனை நம்பியிருக்கிறாய். அவன் மனதில் கெட்டயெண்ணம் வைத்திருக்கிறான் அவனை நம்பவேண்டாம், உன் மனம்போலச் செய்தால் பலிக்கும் குறைவில்லை.

311—வது

பாலகா தொட்டலக்கம் பணத்தினிடை விசனமொன்று
சாலவே உனக்குமெத்த சஞ்சலம் வெளியூராலே
சீலமாய் குலதேவதைக்கு சிறப்புடன் பூசைசெய்ய
மேலது பெறுவாயப்பா மர்மமும் வெளியாய்ச்சொன்னேன்.

வ-ம். நீ தொட்டலக்கம் முன்னூற்றுப் பதினொன்றாகையால் உனக்குப் பணத்தினிட விசனமொன்றிருக்கிலது வெளியூர் விசன மொன்றிருக்கிறது. அதுகளெல்லாந் துலைவதற்கு உன்னுடைய குலதேவதைக்கு பூசைபோடு கைகூடும்.

312—வது

மனமதுகவலைவேண்டாம் மருவியபொருளுஞ்சேருங்
கனமுடன் குடும்பவிர்த்தி களிப்புற புத்திரருண்டு
வினைமுதல் மெய்யில்வாழும் வியாதியும் பறந்துபோகும்
இனமுடன் தொட்டவேலை ஏகமாய்ப் பலிக்கும்பாரே.

வ-ம். நீ முன்றூற்று பனிரெண்டைத் தொட்டதால் மனக்கவலை தீரும். தனலாபங் கிடைக்கும் குடும்பவிர்த்தியாகும். புத்திரலாபமுண்டு. திரேகத்தில் வியாதி தீரும். எந்தத் தொழிலைச் செய்தாலும் பலிக்கும் தைரியம் விடவேண்டாம் உத்தமம்.

7553

313—வது

பணமென்ற ஆசையது மெத்தவுண்டு
பலிக்குமது நினைத்தபடி பயப்படாதே
குணமில்லா வுனக்கெதிரி யனேகருண்டு
கோடிப்பே ரெதிர்த்தாலு முனக்கேலாபம்
மனமறிய உந்தன்குல தேவதைக்கு
மாதமொரு பூசையது புரிந்தாயானால்
இனமாக சகலமுமுன் மனம்போற் கூடும்
ஏதொன்று மஞ்சாதே ஈசன்சாட்சி

வ-ம். நீ முன்னூற்று பதின்மூன்றைத் தொட்டதால் உனக்குப் பணத்தினிட ஆசையிருக்கின்றது அது தடையில்லாமற் பலிக்கும். ஆனால் உனக்கு எதிரிகள் அதிகமாக யிருக்கின்றார்கள இருந்தாலும் பயமில்லை. உனக்கு லாபங்கிடைக்கும். நீ உன் குலதேவதைக்கு மாதமொரு பூசைபோடு கைகூடும் உத்தமம்.

314—வது

உன்னிட கிரகநன்மை உடனேமுன் விவாகங்கூடும்
தன்னிக ராகவாழ்வாய் தர்மமும் மனதிலெண்ணு
விண்ணவ ருதவியுண்டு வழுத்திடுஞ் சோமவாரம்
எண்ணிய விரதங்காக்க எத்தொழில் பலிக்குமெனறார்

வ-ம். நீ முந்நூற்று பதினான்கைத் தொட்டதால் நினைத்த காரியம் முடியும். கலியாணங் கைகூடும். சம்பத்தாய் வாழ்வாய் தர்மம்பண்ணு. நீ திங்கட்கிழமைதோறும் விரதமிரு ஈஸ்வரன் துணையிருப்பார்.

321—வது

வருத்தமு மிகவுண்டாகும் வாடியே மெய்யுஞ்சோருங்
கருத்துடனெதை செய்தாலுங் கைப்பொருள் விரயமாகும்
இருபத்தி யொன்றுமாதம் யேகபின் சுகமுண்டாகும்
தெரிவித்த மொழியைநம்பு தைரியங் கொண்டிடாயே.

வ-ம். நீ மூந்நூற்றிருபத்தொன்றைத் தொட்டதால் மன வருத்தமா யிருக்கிறாய். நினைத்தகாரியம் மத்திபம். துணிவாய் ஒரு தொழிலைச் செய்தாலும் நஷ்டம். எந்தவேலை செய்தாலும் விசாரித்து செய், உனக்கு இருபத்தொருமாதம் போனபிறகு சுகமாகும் மத்திபம்.

322—வது

உள்ளத்தின் கவலைதீரும் உன்னுடன் பிறந்தோராலே
தெள்ளிய லாபஞ்சேருந் திறமுடன் வருஷந்தன்னில்
கள்ளமு மில்லைசொன்னேன் கையதுவிட்டவேலை
வள்ளலின் கிருபையாலே வருகுமென் றுரைத்திட்டாரே.

வ-ம். நீ தொட்டலக்கம் முந்நூற்றிருபத்தி ரண்டாகையால் நினைத்தகாரியம் அண்ணன் தம்பியால் முடியும். இந்த வருஷத்தில் காரியஞ் சித்தியாகும். போனவேலை வரும், நீ எத்தனஞ் செய்ய உத்தமம்.

323—வது

சந்தேகமில்லை சொன்னேன் சார்ந்திடும் வெளியூர்லாபம்
வந்திடும் எதிரிநாசம் வருத்தமுங் கவலைதீரும்
சிந்தையுங் களிக்கநீயுஞ் சொல்லடை யாளங்கேளு
அந்தமா யிடதுகண்மேல் ஆனதோர் மச்சம்பாரே.

வ-ம். நீ முந்நூற்றிருபத்தி மூன்றைத் தொட்டதால் எதிராளியை வெல்வாய், மனக்கவலை தீரும். வெளியூரிலிருந்து லாபம் கிடைக்கும், குலதேவதைக்கு பூசைபோடவும் இதற்கடையாளம் உன் இடது கண்மேல் மச்சங்காணவும்.

324—வது

பகைவனுந் துலைந்துவிட்டான் பலித்திடும் லாபமெல்லாம்
வகையுடன் கெலிப்பாய்சண்டை வந்ததோ ரெண்ணஞ்சாயும்
தகைமையாய் தர்மம்பண்ணு தனித்திட பகையும் வேண்டாம்
யுகமதை கடந்து முன்னோர் உரைத்தசொல் நம்பிப்பாரே.

வ-ம். நீ முந்நூற் றிருபத்தினுன்கைத் தொட்டதால் உன் பகையாளி துலைந்து விட்டான். நினைத்த காரியம் முடியும். சண்டை கெலிப்பாய். தர்மம்பண்ணு ஒருவரையும் பகைக்க வேண்டாம் முன்னோர் எழுதின நூலை நம்பு.

331—வது

நாடியே தொட்டலக்கம் நம்பின யெண்ணஞ்சாயும்
கூடியே லாபங்காணும் குடும்பமும் விர்த்தியாகும்
தேடியே மனையாள்செய்யும் தர்மமும் முனக்கேலாபம்
நாடிடவேண்டாமுன்னோர் வழுத்திய நூலைநம்பே.

வ-ம், நீ தொட்டலக்கம் முந்நூற்று முப்பத்தொன்றாகையால் நினைத்தகாரியஞ் ஜெயமாகும். லாபங் கிடைக்கும் குடும்ப விர்த்தியாகும். தருமவானயிருப்பாய், தைரியம் விடவேண்டாம். உன் பெண்ஜாதி செய்கிற தருமமும் உனக்குச் சித்தியாகும் சுகம் உத்தமம்.

332—வது

எண்ணமு முடியாதின்ன மெத்தொழில் பலித்திடாது
நண்ணியே இரண்டாண்டாக நலிவொணுக் கஷ்டப்பட்டாய்
உன்னிட நேசந்தானும் உனக்கெதிர் வைரியானன்
மன்னனே உண்மை சொன்னேன் மனமதுகலங்கிடாதே.

வ-ம். நீ முன்னூற்றிமுப்பத்திரண்டைத் தொட்டதால் நினைத்தகாரியம் முடியாது. எந்தவேலை செய்தாலும் நஷ்டம், உன்சிநேகிதனே உனக்கு வைரியாயிருக்கிறன், தைரியம் விடாதே மத்திபம், இரண்டு வருஷமாக மிகவும் கஷ்டப்படுவாய்.

333—வது

நினைத்ததோர் வேலைசாயும் நம்பிநீ தொட்டலக்கம்
கனத்ததோர் சிநேகம் கடவுளின் கிருபையாலே
மனதிடங்கொள்ள நீதான் மைந்தனே குலதேவதைக்கு
யினமுடன் பூசைசெய்ய யேந்துவாய் புத்திரலாபம்

வ-ம். நீ தொட்டகுறியால் லாபம்கிடைக்கும், நினைத்த காரியம் முடியும், நல்ல சிநேகிதங்கூடும், புத்திரபாக்கிய முண்டு குலதேவதைக்குப் பூசைப்போட உத்தமம்.

334—வது

பற்பலயெண்ணம்வேண்டாம் பாலாநீதொட்டலக்கம்
கலகல வெனவேலாபங் கைதனில்வந்துகூடுஞ்
சிலபெரி யோர்களாலே சிநேகிதம் வந்துகூடும்
நலமது மனதில்கொண்ட நாட்டமும்பலிக்கும்பாரே.

வ-ம் நீ முந்நூற்றி முப்பத்திநான்கைத் தொட்டதால் மனதில் நினைத்தகாரியம் முடியும், கைவிட்டுப்போனபொருள் வரும். தனலாபங் கிடைக்கும், நல்ல சிநேகிதரால் உதவியாகும்; பல யோசனை வேண்டாம்.

341—வது

உன்னிட மனதில்மெத்த வுருகுது விசனமொன்று
பின்னியே பித்தவாய்வு பிரட்டுது திரேகமெல்லாம்
சொன்னசொல் தவிர்ந்திடாதே சிவனைநீதியானஞ்செய்தால்
ந்ன்னியே புத்திரலாபம் நலம்தரும் பின்னுலென்ருர்

வ-ம். முந்நூற்றி நாற்பத்தொன்றைத் தொட்டதால் உன் மனதில் விசனமொன்றிருக்கிறது, இன்னும் உன்னுடம்பில் பித்தவாய்வு தங்கியிருக்கிறது, நீ சிவனைதியானஞ்செய், சகல முந் துலையும், புத்திரலாபமுண்டாகும். இதுகள் பின்னுல் சுகம் உத்தமம் பயப்படவேண்டாம்.

342—வது

நினைத்ததோ ரெண்ணஞ்சாயும் நம்பிடு மேற்குதிக்கில்
தனத்துடன்லாபங்காணுந் தளர்ந்தமுன் கஷ்டந்தீரும்
மனதிடங்கொள்வாய்நீயும் மர்மமும் வெளியாய்ச்சொன்னேன்
இனமுட னிரண்டுமாதம் யேகபின் சுகமுண்டாமே

வ-ம். முந்நூற்றி நாற்பத்திரண்டைத் தொட்டதால் நினைத்த காரியம் சித்தியாகும், மேற்குதிசை லாபமுண்டு நீ படுங்கஷ்டந் தீரும் இன்னும் இரண்டு மாதத்தில் சுகமாகும் உத்தமம் பயப்படவேண்டாம். [3

343—வது

கோபஞ் சண்டாளங்கொண்டு கொடிய பொருளைத்தோற்றாய்
தாபமும் வேண்டாமப்பா தானது வந்துகூடுஞ்
சாபமாய் வெகுநாளாக சஞ்சலம் பட்டுவந்தாய்
லாபமும் பெறுவாயைந்து மாதமுங் கழித்துபாரே.

வ-ம். முந்நூற்றி நாற்பத்திமூன்றைத் தொட்டதால் மனக் கோபத்தினால் கைவிட்டுப்போன பொருள் வரும் நீ ரொம்பநாள் துன்பப்பட்டுக்கொண்டு வந்தாய், இன்னும் ஐந்துநாள் போனால் சுகப்படுவாய் அதுபரியந்தம் நீ நினைத்த வேலையைச் செய் ஜெய மாகும் பயப்படவேண்டாம்.

344—வது

எண்ணமும் பலிக்குமப்பா யெத்தொழில் லாபங்காணும்
திண்ணமாய் விட்டநேசர் திரும்பியும் வந்துகூடும்
வண்ணமாய் ஸ்திரீயினாலே வாழ்வது மிகவுண்டாகும்
உண்மையா யிதனைநம்பு ஒருவர்மேற்பகை கொள்ளாதே.

வ-ம். நீ முந்நூற்றி நாற்பற்திநான்கைத் தொட்டதால் உன் பீடை துலைந்துவிட்டது, எந்தவேலை செய்தாலும் லாபங்கிடைக் கும், ஒருசினேகிதனைப் பிரிந்திருக்கிறாய், அவன் மறுபடியுஞ் சினேகமாவான், இன்னமும் ஒரு ஸ்திரீயினால் சௌக்கியமுண்டா கும், உன் பகையாளி நாசமாவான், ஆனால் நீ ஒருவரையும் நிஷ் டூரஞ் செய்துக்கொள்ளாதே உத்தமம்.

411—வது

கஷ்டமு மிகவேதோணுங் காண்பது நிராசையாகும்
துஷ்டரின் சினேகத்தாலே ரோஷமாய் பகையும்நேரும்
நஷ்டமா மிவைகளெல்லா நாடாமல் விலகியோடும்
இஷ்டமாங் குலதேவதைக்கு வியல்புடன் பூசைசெய்வாய்

வ-ம். நானூற்றி பதினொன்றைத் தொட்டதால் நினைத்த காரியங் கைகூடாது, ஆசை நிராசையாகும் ஒரு சிநேகிதனால் அபாயம்வரும் அவனை நம்பவேண்டாம், நீ உன் குலதேவதைக்கு பூசைசெய்ய நாளுக்குநாள் கைகூடும் மத்திமம்.

412—வது

கன்னியி னாசையாலே கவலையும் படுகிறாய்நீ
இன்னமுஞ் சிலநாள்போனால் யிஷ்டத்தின்படியே கூடும்
தன்னிக ராகவேதான் தரித்திடும் புத்திரலாபம்
உன்னிட குலதேவதைக்கு வுகந்துநீ பூசைசெய்யே.

வ-ம். நீதொட்டலக்கம் நானூற்றி பனிரெண்டாகையால் நினைத்தகாரியம் கைகூடும். ஒரு ஸ்திரீசம்பந்தத்தைப்பற்றி விச னப்படுகிறாய், அது இன்னம் கொஞ்சதினத்திற்குள் கைகூடும், புத்திரலாபமாகும் குலதேவதைக்குப் பூசை செய்யவும்.

413—வது

நித்தமும் பணத்தினுசை நீடியுன் மனதில்வாட்டும்
உத்தம ஸ்திரீயினுலே வுதவியாம் பொருளுஞ்சேரும்
பத்திய கிரகநன்மை பலத்ததோர் சிநேகங்கூடுஞ்
சித்தியாம் ஜாதகத்தில் சொல்மொழி தப்பிப்போச்சே.

வ-ம். நீ தொட்டலக்கத்தின் விபரங்கேள் உனக்கு பணத்தினுடைய விசனமொன்றிருக்கிறது. ஒரு பெரிய மனுஷரால் உதவியாகும் வெளியூரில் வேலைகிடைக்கும் ஆனுல் உன் ஜாதகம் ஒன்று தப்பி யிருக்கிறது உத்தமம்.

414—வது

பட்டவுன் துன்பந்தன்னை பகர்ந்திட முடியாதப்பா
தொட்டதோர் கிரகம்போச்சு துணையது யினிமேலாச்சு
இட்டமாய் மனதிற்கொண்ட எண்ணமும் ஒருமாதத்தில்
கெட்டியாய் பலிக்குமென்றே காண்டீபன் தம்பிசொன்னுர்

வ-ம். நீ மிகவும் வருத்தப்பட்டாய் அந்த வருத்தம் நீங்கி விட்டது, ஆனுல் உன்மனதில் ஒரு எண்ணம் வைத்திருக்கிருய் அது இன்னும் ஒருமாதத்தில் கைகூடும். குலதேவதைக்கு பூசை செய்யவும். இந்நூல் பஞ்சவர்களில் ஒருவராகிய சகாதேவர் சொன்னது உத்தமம்.

421—வது

பொருளது கைவிட்டேகி புலம்பி நீவாடுகின்ருய்
அருளுடன் வந்துசேரும் அயலூரில் பலனைக்காட்டும்
மறுமொழி கவலைவேண்டா மைந்தனைப் பெற்றுவாழ்வாய்
குருமொழி யாகநம்பி குறிப்பைநீ யறிந்துகொள்ளே.

வ-ம். நீ தொட்டது என்னவென்ருல் கைவிட்டுப்போன பொருளைப்பற்றி விசனப்படுகிருய். அது கைகூடும், வெளியூரிலுதவியாகும், புத்திரலாபமாகும், விசனப்பட வேண்டாம்.

422—வது

சென்றதோர் வருடமூன்றுஞ் சிறுமையால் மெய்யதாகும்
இன்றுடன் பீடையெல்லாம் ஒழிந்திடும் பயப்படாதே
நன்றெனை யெடுத்தவேலை நம்பிசெய் கவலைவேண்டாம்
வென்றுநீ வாழ்வாயப்பா வேணதோர் புத்திரரோடே.

வ-ம். நீ மூன்று வருஷமாய் மிகவும் வருத்தப்பட்டாய், அந்தவருத்தம் நீங்கிவிட்டது எந்தவேலை செய்தாலும் பலிக்கும், விசாரித்துச்செய், பயப்படாதே, புத்திரலாபமுண்டு குலதேவதைக்கு பூசைசெய்.

423—வது

குறைவது யில்லைசொன்னேன் கொண்டதோ ரெண்ணஞ்சாயும்
பெறுகுவாய் யதிகலாபம் பின்னொரு பயமும்வேண்டாம்
திறமுடனே யெத்தொழிலும் தீரமாய்ச் செய்வாயானால்
அறியவே பலிக்குஞ்சொன்னே னையன் தன்னருளினாலே.

வ-ம். நீ நினைத்தகாரியம் முடியும், எத்தொழில் செய்தாலும் அதிக லாபங்காணும், விசாரித்துசெய் பயப்படவேண்டாம் உத்தமம்.

424—வது

நம்பின யெண்ணமெல்லாம் நஷ்டத்தி லொழிந்துபோச்சு
வெம்பியே வாடுகின்றாய் வீட்டிலுஞ் சுகமில்லாமல்
தெம்புடன் வாழப்போறாய் தயிறியம் விடவேவேண்டாம்
உம்பன்ரன் சாட்சியாக வுறைத்தசொல் நம்பிப்பாரே

வ-ம். நீதொட்டலக்க மென்னவென்றால் மிகவும் வருத்தப்படுகிறாய் நினைத்த வேலையெல்லாம் நஷ்டமாய்விட்டது, வீட்டிலுஞ் சுகமில்லை ஆனால் இனி சுகப்படுவாய் பயப்படவேண்டாம்.

431—வது

பாலனே பயப்படாதே பலித்திடும் நினைத்தவேலை
மேலென அண்ணன்தம்பி மகிழுடன் கூடுவார்கள்
காலமும் நல்லதாச்சு கிரகமும் விட்டுப்போச்சு
சீலமாய் வாழ்வாயப்பா சந்தேகமில்லைதானே

வ-ம். நீ நினைத்த காரியஞ் சித்தியாகும். மனக்கவலை தீரும். அண்ணன்தம்பிவந்து கூடுவார்கள். உன் கிரகங்கள் நல்லதாயிருக்கின்றது, சந்தேகப்படவேண்டாம் உத்தமம்.

432—வது

மனதினில் நினைத்தவேலை மகிழுடன் வந்துகூடும்
கனமுமே வெளியூர்போக கருத்தினிலெண்ணங்கொண்டாய்
துணையென நம்பவேண்டாம் துணிந்துசெய் மனதின்போல
குணமுடன் மனம்போலண்ணன் கூடுவதில்லை யென்றாரே.

வ-ம். மனதில் நினைத்தவேலை முடியும், நீ வெளியூர் போக நினைத்திருக்கிறாய் தடையில்லாமற்போகலாம், ஒருவரையும் நம்ப வேண்டாம். அண்ணன்தம்பியுடன் பகையாயிருக்கிறாய் உத்தமம்

433—வது

சங்கையு மில்லைசொன்னேன் சகலமுங் கைதான்கூடும்
மங்களமாக வாழ்வாய் மற்றொரு நேசராலே
பொங்கமாய் வீட்டுவேலை புகழ்ந்துமே மிக்வுண்டாகும்
தங்கென நாளுக்குநாள் தழைத்திடும் புத்திரலாபம்.

வ-ம். வியாபாரம் விர்த்தியாகும், தனலாபங்கிடைக்கும், நல்ல சிநேகிதரால் வீட்டுக்காரியம் நன்மையாகும், புத்திரலாபங் கிடைக்கும் பயப்படாதே நாளுக்குநாள் சகாயமாகும் நம்பு உத்தமம்.

434—வது

கையது கூடும்வேலை கஷ்டமும் விலகிப்போச்சு
துய்யனே வுனதுவீட்டு துயரமு மினிமேலில்லை
ஐவரிலிளையதம்பி அருள்சகா தேவர்வாக்கை
மெய்யென நம்பிமாயன் மலரடி துதிசெய்வாயே.

வ-ம். நினைத்தகாரியம் முடியும் வீட்டுக் கஷ்டமுந் தீரும். கடவுளைப் பூசை செய்யவும் உத்தமம்.

441—வது

கிரகமும் பொல்லாதப்பா கவலையு மிகவுண்டாகும்
பிரியமாய்த் தேடினவுன் பொருளது விலகிப்போச்சு
வருமென யெண்ணவேண்டாம் வழுத்திடு மாதமேழில்
உரையது தவறினுக்கால் ஓங்கியீ ராண்டிலாமே.

வ-ம். நினைத்தகாரியம் மத்திபம் உன்கிரகம் கெட்டதா யிருக்கின்றது, உன் கைவிட்டு ஒருபொருள் போயிற்று அந்தப் பொருள் வந்தால் ஏழுமாதத்திலாவது இரண்டு வருஷத்திலாவது வரவேணும் தைரியம் விடாதே.

442—வது

நலியென்னும் பிணிதான்மெய்யில் நாளுமே யுன்னைவாட்டும்
சலியாமல் நீசெய்ததர்மம் சகலமும் நன்மையாகும்
குலமெனுந் தேவதைக்கு கூட்டியே கிரகபூசை
நலமுடன் செய்வாயாகில் நாளுமே சுகமென்றாரே.

வ-ம். எப்போதும் உன் உடம்பு நலிந்திருக்கின்றது, இருந்த போதிலும் உன்னுடைய தர்மம் காப்பாற்றுகின்றது. இன்னும் நீ குலதேவதைக்கும் நவக்கிரகத்திற்கும் பூசை செய்வாயாகில் சகலமும் நன்மையாகும் உத்தமம்.

443—வது

முன்னதாய் பலிக்கும்லாபம் முதல்வன்றன் கிருபையாலே
பின்னொரு பொருளும்நஷ்டம் பிரிந்திடு மஞ்சிடாதே
இன்னொரு மாதமட்டும் யிருக்குது கெட்டகாலம்
பின்னிட சுகமேயென்று பேசியமொழியை நம்பே.

வ-ம். நீ நினைத்தகாரியம்பலிக்கும் பலித்தபோதிலும் ஒரு பொருள் நஷ்டமாகும், கிரகங்கள் கெட்டதாயிருக்கிறது, இன் னம் ஒருமாதங் கழித்தால் சுகப்படும் தைரியம் விடவேண்டாம்.

444—வது

ஜெயமுடனே யெத்தொழிலும் பலிக்குமப்பா
சிந்தையிலே பயமென்ற கவலைநீக்கு
நயம்பெறுவாய் பந்துவுடன் கூடிவாழு
நாட்டமாய் முன்செய்த தொழிலைநம்பு
தயவுடனே ஆராய்ந்து கிருபையாலே
தான்வாழ்வா யென்றுசகா தேவர்சொன்னுர்
ஐயமாக யிந்தநூலை நம்பினோர்கள்
சிரஞ்சீவி யாயுலகில் வாழ்வார்தானே.

வ-ம். நீ நாநூற்றி நாற்பத்தி நான்கைத் தொட்டதால் நினைத்தகாரியம் சித்தியாகும் உன் மனதில் பயமிருக்கிறது அந்த பயத்தை விட்டுவிடவும், உன் பந்துக்களுடன் கூடிவாழவும் நலம். நீ முன்செய்த தொழிலை விட்டு யிருக்கிறுய், அதைச் செய்யவும், சுகமாகும்.

இராமதேவர் ஆஞ்சநேயருக்கு உபதேசித்த

உத்தம மத்திப சாஸ்திரம்

28	33	37	34	·18	17
25	45	53	42	21	19
32	81	84	61	72	56
46	14	43	80	29	58
54	64	52	36	13	60
27	12	96	41	11	39

இது உத்தம மத்திபசாஸ்திரம் பார்க்கப்பட்டவர்கள் சிறு குழந்தையின் கையில், ஓர் புஷ்பத்தை கொடுத்து புஷ்பத்தால் மேலேயிருக்கிற சக்கரத்தின் நெம்பரில் ஏதாகிலும் ஒன்றைத் தொடச்சொல்லி அந்த நெம்பர் பிரகாரம் எடுத்து வாசித்துப் பார்த்தால் நன்மை தீமை எளிதில் அறிந்துக்கொள்ளலாம் இந்த சாஸ்திரம் கையாண்டுகொண்டு வந்திருந்ததை யாவரும் அச்சிலிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டபடியால் இப்போது நூதனமாய்ச்சேர்த்து அச்சிடப்பட்டிருக்கிறது.

11 ஸ்ரீராமர் சுக்ரீவனுக்கு பட்டங்கட்டுதல் இது உத்தமம்.

12 இராவணன் சீதையை சிறையெடுத்த விடம், நினைத்த காரியம் தாமிஷத்தில் முடியும்.

13 கலைக்கோட்டு மகாமுனிவர் புத்திர காமேஷ்டி யாகஞ் செய்தது இது உத்தமம்.

14 இராவணன் சடாயுபட்சியை மடக்கிப் போர்செய்து கெலிக்காமல் தோற்படைந்தவிடம் ஆகாது மத்திபம்.

17 கைகேசியின் சொற்படி ஸ்ரீராமர் சீதா லட்சுமண சமேதராய் வனமேகுதல் இது மத்திபம்.

18 அனுமார் அசோகவனமழித்தவிடம் இது மத்திபம்.

19 இராவணனை சீதை நிந்தித்தல் இது ஆகாது மத்திபம்.

21 கிருஷ்ணசுவாமி பவளக்கொடியாள் பாளையத்தைக் கதண்டு கொட்டி மாளச்செய்தது இது மத்திபம்.

22 அனுமார் எழுபதுவெள்ளம் சேனையை ஓடி மடக்கி மிஞ்சாதே யென்று நிறுத்தினவிடம் இது நன்று.

27 சீதாதேவி சிறையிருந்தவிடம் இது ஆகாது நினைத்த காரியம் பலியாது இது மத்திபம்.

28 ஸ்ரீராமர் ஆஞ்சநேயருக்கு இரகசியம் உபதேசித்தவிடம் இது உத்தமம்.

29 ஆஞ்சநேயர் சஞ்சீவிமலையை கொண்டு வரப்போகுதல் ஆகையால் நினைத்தகாரியம் துன்பந்தரும் மத்திபம்.

32 இராமசுவாமி வனவாசம் போனவிடம் ஆகையால் மன தில் நினைத்தகாரியம் அனுகூலமாகாது மத்திபம்.

33 இராமசுவாமியும் இலட்சுமணரும் இரகசியம் பேசின விடம் இது மகா உத்தமம்.

34 ஸ்ரீராமர் சீதாதேவியைப் பறிகொடுத்து மனவியா கூலமாய் நின்றவிடம் இது மத்திபம்.

36 அனுமார் அசோகவனத்திற்போய் சீதையைக்கண்டு திருவாழி மோதிரங்கொடுத்தவிடம் நல்லது உத்தமம்.

37 விபூஷணனுக்குப் பட்டங்கட்டினவிடம் இது மகா நல் லது நினைத்தகாரியம் ஜெயமுண்டு உத்தமம்.

39 அனுமார் பரதமகாராஜனுக்கு ராமர் வருதலை யுரைத் தல் ஆகையால் நினைத்தகாரியம் தாமிஷத்தில்முடியும்

41 ஸ்ரீராமர் சீதாதேவியைக் காணுதுமனம் திகைத்து நின்ற யிடம் ஆகையால் நினைத்தகாரியம் துயருண்டு எதிரி யால் பகையும் பொல்லாங்குவரும் ஜெயமில்லை.

42 இலட்சுமணப்பெருமாள் இந்திரஜித்தை ஜெயம் பண்ணினவிடம் இது மகா உத்தமம்.

43 ஸ்ரீராமர் மிதிலைக்கு விஸ்வாமித்திரரோடு போகும்போது கற்சிலையை பெண்ணாக்கினவிடம் இதுமிகவும் நல்லது நினைத்த காரியம் சித்தியாகும் உத்தமம்.

45 இராமஸ்வாமிக்கும் சுக்ரீவனுக்கும் வாக்குவாத மானவிடம் இது ஆகாது மத்திபம்.

46 அநுமார் இலங்காபுரியை தீயிட்டவிடம் மத்திபம்.

52 ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் தர்க்கம் நடந்தவிடம் இது ஆகாது மத்திபம்.

53 இராவணன் சீதையை எடுத்துக் கொண்டு போனவிடம் இது மத்திபம்.

54 வால்மீகி வனத்தில் இராமசுவாமி வனபோஜனம் செய்தவிடம் இதுமகாநல்லது நினைத்தகாரியம் சீக்கிரங் கைகூடும் உத்தமம்.

56 இந்திரஜித்து விட்ட பிர்மாஸ்திரத்தால் லட்சுமணர் முதல் சுகலரும் மூர்ச்சை யடைதல் இது ஆகாது மத்திபம்.

58 இராவணனுக்கும் சுக்ரீவனுக்கும் மல்யுத்தம் இது நன்றல்ல நினைத்தகாரியம் தாமதத்தில் அனுகூலமாகும்.

60 ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகமாகுதல் இது நல்லது.

61 ஸ்ரீராமர் சீதாதேவியை சிறைமீட்டியவிடம் இது தாமதத்தில் காரியம் அனுகூலமாகும்.

64 இராமசுவாமி தாடகையை ஜெயித்தவிடம் இதனால் அநேக காரியம் அனுகூலமாகும் உத்தமம்,

72 ஸ்ரீராமர் கையால் கும்பகர்னன் மாண்டவிடம் நன்றல்ல மத்திபம்.

80 ஸ்ரீராமருக்கும் சீதைக்கும் கலியாணமானவிடம் இது மகா நல்லது உத்தமம்.

81 அங்கதன் தூதுபோனவிடம் இதுவெகுலாபமுண்டுஉத்தமம்

84 இராவணன் சீதாதேவியைச் சிறையில் வைத்தயிடம் நினைத்தகாரியம் ஜெயமில்லை பயமுண்டு பகையாளிகளாலே கெடுதியுண்டு இது ஆகாது மத்திபம்.

96 இராமஸ்வாமி தபசு பண்ணினவிடம் இக்காரியம் ஆலசியத்தில் அனுகூலமாகும்.

முற்றிற்று.

ரத்னம் பிரஸ் (பிரான்ச்) 65, திருப்பள்ளி தெரு, சென்னை-1.

அறிவிப்பு

குறைந்தவிலை ! சுத்தப்பதிப்பு !!

இதனால் சகல வியாபாரிகளுக்கும் தெரிவித்துக்கொள்வது :—

எங்களிடம் சில்லரை புத்தக தினுசுகள், அம்மானை தினுசுகள், மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும். வேண்டுவோர் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ், இந்தி, தெலுங்கு, இங்கிலீஷ், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், கிரந்தம் முதலிய பாஷைகளில் அச்சு வேலைகள் செய்து தரப்படும்.

ரத்தினம் பிரஸ் (பிராஞ்ச்)
65, திருப்பள்ளி தெரு, சென்னை-1

ரத்தினம் பிரஸ் (பிராஞ்ச்) மதராஸ்-1.